

நிலை

நிலுவையில் உள்ளது

கொள்கை அறிக்கை அடயாள எண்

19438919



capitahealth

கடைசியாக
ஒப்புதலளிக்க
ப்பட்டது

நடப்புக்கு
வருவது

கடைசியாக
திருத்தப்பட்டது

மறுஆய்வு

பொருந்தாது

ஒப்புதல்
பெற்ற உடன்

டிசம்பர் 2025

ஒப்புதலுக்கு
பின் 3
வருடங்கள்
கழித்து

உரிமை
யாளர்

துறை

சான்றா
தாரங்கள்

லெய்ன் காம்போல்:
நேரடி நோயாளி
கணக்குகள்

பெருநிறுவன
இணக்க
கொள்கைகள்

CCP-FI-006

மருத்துவமனை வசூல்கள் மற்றும் நிதி உதவி கொள்கை

I. நோக்கம்

கேபிடல் ஹெல்த் மெடிகல் செண்டர் - ஹோப்பெல்ஸ் மற்றும் கேபிடல் ஹெல்த் பிராந்திய மருத்துவ மையத்தின் (கூட்டாக 'கணகேபிடல் ஹெல்த்') இலாப நோக்கற்ற சுகாதார வழங்குநராக அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் நியாயமான மற்றும் சமமான கணக்கீடுகள், வசூல் மற்றும் நிதி உதவி நடைமுறைகளுக்கான தரங்களை நிறுவுதல் மற்றும் அதன் சேவை பகுதியில் வசிப்பவர்களுக்கு, பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், உயர்தர சுகாதார சேவைகளுக்கான அணுகலை வழங்குவதற்கான அதன் பணியை ஊக்குவித்தல்.

II. படிவங்கள்/இணைப்பு

கேபிடல் ஹெல்த் அந்தரங்க நிதி பணித்தாள்

கேபிடல் ஹெல்த் வழங்குநர் பட்டியல்

III. உபகரணங்கள்/பொருட்கள்

ஒன்றுமில்லை

IV. கொள்கை

அதன் இலக்கு அறிக்கை தொடர்புடையதாக, கேபிடல் ஹெல்த் மற்றும் உள்நாட்டு வருவாய் சேவையால் வரையறுக்கப்பட்ட எந்தவொரு கணிசமான தொடர்புடைய நிறுவனமும், அனைத்து நோயாளிகளுக்கும் கண்ணியம், மரியாதை மற்றும் இரக்கத்துடன் சிகிச்சையளிக்கும் நியாயமான மற்றும் சமமான கணக்கீடு நடைமுறைகளைப் பராமரிக்கிறது. அவசரகால பராமரிப்பு குறித்த அதன் கொள்கையின்படி [அவசர மருத்துவ சிகிச்சை (கொள்கை எண். CCP-PC-002) மற்றும் தொழிலாளர் சட்டம் (EMTALA)], பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், கேபிடல் ஹெல்த் ஆனது ஒவ்வொருவரின் அவசர மற்றும் பிற மருத்துவ ரீதியாகத் தேவையான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. கேபிடல் ஹெல்த்-ன் நோக்கம் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில், அவர்கள் பெறும் கவனிப்பின் பகுதி அளவுக்கு அல்லது அனைத்து கவனிப்புக்கும் பணம் செலுத்த இயலாமல் உள்ள நோயாளிகளுக்கு கேபிடல் ஹெல்த் உதவுகிறது மற்றும் தனது தனது கவனிப்புக்கான செலவுக்கு ஒவ்வொருவரின் பங்களிக்கும் திறனையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது

கேபிடல் ஹெல்த் மெடிகல் செண்டர்-ஹோப்வெல் மற்றும் கேபிடல் ஹெல்த் பிராந்திய மருத்துவ மையத்தில் (Capital Health Medical Center- Hopewell) அவசர அல்லது பிற மருத்துவ ரீதியாக தேவையான சுகாதார சேவைகளை வழங்கும் அனைத்து வழங்குநர்களின் பட்டியலுக்கும், அவை நிதி உதவிக் கொள்கையின் ("FAP") கீழ் வருகின்றனவா இல்லையா என்பதற்கும், தயவுசெய்து பின் இணைப்பு B ஐப் பார்க்கவும். இந்த பட்டியலானது காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் புதுப்பிக்கப்படும்.

V. பரவலாக வெளியிடுதல்

எஃப்.ஏ.பி (FAP), கேபிடல் ஹெல்த் அந்தரங்க நிதி பணித்தாள் ("பயன்பாடு") மற்றும் எளிய மொழி சுருக்கம் ("PLS") அனைத்தும் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் குறைவான தேர்ச்சி கொண்ட மக்களின் முதன்மை மொழியிலும் கிடைக்கின்றன. அவர்கள் 1,000 தனிநபர்களுக்கும் குறைவாகவோ அல்லது ஒவ்வொரு மருத்துவமனையின் முதன்மை சேவை பகுதியால் சேவை செய்யப்படும் சமூகத்தின் 5% ஆகவோ உள்ளனர். கிடைக்கக்கூடிய மொழிபெயர்ப்புகளில் முதன்மை மொழிகள் சேர்க்கப்படாத நோயாளிகளுக்கு எஃப்.ஏ.பி (FAP) ஆவணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பி. எல். எஸ் (PLS) என்பது ஒரு தனிநபருக்கு மருத்துவமனை வசதியானது நிதி உதவியை வழங்குகிறது என்பதை அறிவிக்கும் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையாகும், மேலும் இந்த எஃப். ஏ. பி (FAP) தொடர்பான தகவல்களை தெளிவான, சுருக்கமான மற்றும் புரிந்துகொள்ள எளிதான மொழியில் வழங்குகிறது.

நிதி உதவி கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்க கேபிடல் ஹெல்த் நியாயமான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஒரு நோயாளி நிதி உதவி பற்றி விசாரிக்கும்போது, நிதி உதவி கிடைக்கக்கூடும் என்று ஊழியர்கள் நோயாளிக்கு அறிவுறுத்துவார்கள், ஆனால் இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் கீழ் மட்டுமே கிடைக்கு என்பதை விளக்குவார்கள். மேலும் தகவலுக்கு, நோயாளி கணக்குத் துறையில் உள்ள கடன் மற்றும் வசூல் மேலாளரை நோயாளி அல்லது மருத்துவர் தொடர்பு கொள்ள வேண்டும்.

எஃப்.ஏ.பி (FAP), விண்ணப்பம் மற்றும் பி.எல்.எஸ். (PLS) ஆகியவை பின்வரும் முறையில் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படும்:

- A. எஃப்.ஏ.பி (FAP), விண்ணப்பம் மற்றும் பி.எல்.எஸ். (PLS) ஆகியவை கேபிடல் ஹெல்த்- இன் வலைத்தளத்தில் பரவலாகக் கிடைக்கின்றன; www.capitalhealth.org;
- B. எஃப்.ஏ.பி (FAP), விண்ணப்பம் மற்றும் பி.எல்.எஸ். (PLS) ஆகியவற்றின் காகித நகல்கள் அஞ்சல் மூலமாகவும், பின்வரும் முகவரிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனை வசதியிலும் (இதில் குறைந்தபட்சம் அவசர அறை மற்றும் சேர்க்கை பகுதிகளும் அடங்கும்) பொது இடங்களிலும் கட்டணம் இல்லாமல், கோரிக்கையின் பேரில் கிடைக்கின்றன:

கேபிடல் ஹெல்த் மெடிகல் செண்டர்- ஹோப்வெல்
ஒன் கேபிடல் வே
பென்னிங்டன், NJ 08534

கேபிடல் ஹெல்த் பிராந்திய மருத்துவ மையம்
750 ப்ரன்ஸ்விக் அவென்யூ,
டிரெண்டன், NJ 08638

- C. ஒவ்வொரு மருத்துவமனை வசதியாலும் சேவை செய்யப்படும் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எஃப்.ஏ.பி (FAP) பற்றி தெரிவிக்கவும் மற்றும் நிதி உதவி தேவைப்படும் சமூகத்தின் உறுப்பினர்களை சென்றடையும் வகையில் அறிவிக்கவும்;
- D. மருத்துவமனை வசதிகளிலிருந்து கவனிப்பைப் பெறும் உறுப்பினர்களுக்கு பின்வரும் வழிகளில் எஃப்.ஏ.பி (FAP)பற்றி அறிவிக்கவும் மற்றும் தெரிவிக்கவும்.
 1. உட்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்நோயாளிகளுக்கு பி. எல். எஸ் (PLS)-ன் காகித நகலை வழங்குதல்;
 2. அனைத்து கணக்கீடு அறிக்கைகளிலும் நிதி உதவி கிடைப்பது குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கும் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு உட்பட;
 3. ஒவ்வொரு மருத்துவமனை வசதியிலும் பொது இடங்களில் நிதி உதவி கிடைப்பது குறித்து நோயாளிகளுக்கு அறிவிக்கும் மற்றும் தெரிவிக்கும் வெளிப்படையான அடையாளங்களை காட்சிப்படுத்துவது.

VI. நிதி உதவித் திட்டங்கள் மற்றும் தகுதி அளவுகோல்கள்

A. காப்பீடு பெறாத நோயாளிகள்:

காப்பீடு செய்யப்படாத நோயாளி என்பது மருத்துவ ரீதியாக தேவைப்படும் சேவைகளுக்கு காப்பீடு இல்லாத ஒரு நோயாளி மற்றும் எந்தவொரு மாநில, மத்திய மற்றும் உள்ளூர் திட்டங்களுக்கும் தகுதியற்றவர் என்று வரையறுக்கப்படுகிறது. நோயாளி இந்த வரையறையையும், கீழே உள்ள "a" மற்றும் "b" இல் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களையும் பூர்த்தி செய்தால், நோயாளியானவர் மாநில கட்டாயமாக்கப்பட்ட காப்பீடு செய்யப்படாத தள்ளுபடிக்கு தகுதி பெறுவார், இது அவர்களின் நோயாளியின் பொறுப்பை மெடிகேர் திருப்பிச் செலுத்துதலின் 115% க்கும் அதிகமாகாமல் சரிக்கட்டும் (NJ பொது சட்டம் 2008, c.60). இந்த தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த தள்ளுபடி பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:

1. அனைத்து உள்நோயாளி சேவைகளுக்கும் மெடிகேர் DRG தொகையில் 115% பயன்படுத்தவும்; மற்றும்
2. அனைத்து வெளிநோயாளர் சேவைகளுக்கும் மெடிகேர் தொகையில் 115% பயன்படுத்தவும்.

தனிப்பட்ட நோயாளியின் நிதி சூழ்நிலைகளின் அடிப்படையில் தள்ளுபடியை சமமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையை கேபிடல் ஹெல்த் கொண்டுள்ளது.

B. ("அறக்கட்டளை பராமரிப்பு") நியூஜெர்சி மருத்துவமனை பராமரிப்பு கட்டண உதவி:

அறக்கட்டளை பராமரிப்பு உதவி என்பது இலவச அல்லது குறைக்கப்பட்ட கட்டண பராமரிப்பு ஆகும். இது நியூ ஜெர்சி மாநிலம் முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் சேவைகளைப் பெறும் நோயாளிகளுக்கு கிடைக்கிறது.

அறக்கட்டளை பராமரிப்பு என்பது நியூ ஜெர்சியில் வசிப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு மாநிலத் திட்டமாகும்:

1. சுகாதார காப்பீடு இல்லை அல்லது கட்டணத்தில் ஒரு பகுதிக்கு மட்டுமே பணம் செலுத்தும் காப்பீடு உள்ளது;
2. தனியார் அல்லது அரசு நிதியுதவி பெறும் எந்தவொரு காப்பீட்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்; மற்றும்
3. மாநிலத்தால் நிறுவப்பட்ட வருமானம் மற்றும் சொத்துக்கள் தகுதி அளவுகோல்கள் இரண்டையும் பூர்த்தி செய்பவர்கள்.

வருமான தகுதி அளவுகோல்: அரசின் வறுமை வழிகாட்டுதல்களில் (FPG (குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகைக்கு குறைவான அல்லது 200% சமமான குடும்ப மொத்த வருமானம் உள்ள நோயாளிகள் 100% அறக்கட்டளை காப்பீடு பெறத் தகுதியானவர்கள். குடும்ப மொத்த வருமானம் 200% க்கும் அதிகமாக அல்லது FPG இன் 300% க்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள நோயாளிகள் அறக்கட்டளை பராமரிப்பு திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட கவனிப்புக்கு தகுதியுடையவர்கள். வருமான தகுதி அளவுகோல்கள் சேவை தேதிக்கு முந்தைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை.

சொத்து தகுதி அளவுகோல் ஒரு நோயாளியின் தனிப்பட்ட சொத்துக்கள்- \$7,500 க்கும் அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் தகுதி பெறுவதற்காக சேவை தேதியில், குடும்ப சொத்துக்கள் \$15,000 க்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, சொத்துக்களைக் கருத்தில் கொள்ள வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் N.J.A.C இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி சட்டப்பூர்வமாக பொறுப்பான நபர்கள் 10: 52-11.8 (a).

நியூ ஜெர்சி சுகாதாரத் துறையின் காப்பீடு செய்யப்படாதவர்களுக்கான வருமான அளவுகோல்களைப் பயன்படுத்தி இலவச பராமரிப்பு அல்லது பகுதி காப்பீடு செய்யப்பட்ட கட்டணங்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

C. குறைந்த காப்பீட்டுக்கான தள்ளுபடி:

தங்கள் மருத்துவமனை கட்டணத்தை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ செலுத்த முடியாத அனைத்து தகுதியான காப்பீட்டு குறைபாடுள்ள நோயாளிகளுக்கும் கேபிடல் ஹெல்த் தள்ளுபடி வழங்குகிறது. பின்வரும் வருமான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் காப்பீட்டு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

வருமான தகுதி அளவுகோல் - அரசின் வறுமை வழிகாட்டுதல்களில் (FPG (குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகைக்கு குறைவான அல்லது 400% சமமான குடும்ப மொத்த வருமானம் உள்ள நோயாளிகள் 100% அறக்கட்டளை காப்பீடு பெறத் தகுதியானவர்கள். குடும்ப மொத்த வருமானம் 400% க்கும் அதிகமாக அல்லது FPG இன் 600% க்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள நோயாளிகள் தள்ளுபடி செய்யப்பட்ட கவனிப்புக்கு தகுதியுடையவர்கள்.

நியூ ஜெர்சி சுகாதாரத் துறையின் காப்பீடு செய்யப்படாதவர்களுக்கான சொல்லப்பட்டு இருக்கும் வருமான அளவுகோல்களை இரண்டு மடங்காக்கி (2x) இலவச பராமரிப்பு அல்லது பகுதி காப்பீடு செய்யப்பட்ட கட்டணங்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

VII. பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும் தொகைகள் ("ஏஜிபி")

உள் வருவாய் குறியீடு § 501 (r) (5) இன் படி, அவசரகால அல்லது பிற மருத்துவ ரீதியாக தேவையான கவனிப்பு விஷயத்தில், இந்த எஃப்.ஏ.பி (FAP) இன் கீழ் நிதி உதவிக்கு தகுதியுள்ள நோயாளிகளுக்கு அத்தகைய கவனிப்பை உள்ளடக்கிய காப்பீட்டைக் கொண்ட ஒரு நபரை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படாது.

அதன் ஒவ்வொரு மருத்துவமனை வசதிகளுக்கும் AGB சதவீதத்தை கணக்கிட கேபிடல் ஹெல்த் ஆனது லுக்-பேக் மெத்தட், சேவைக்கான மெடிகேர் கட்டணம் மற்றும் தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியது. முந்தைய 12 மாத காலப்பகுதியில் சேவைக்கான மெடிகேர் கட்டணம் மற்றும் தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட அனைத்து உரிமைகோரல்களின் அடிப்படையில் AGB சதவீதம் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது, அந்த உரிமைகோரல்களுக்கான தொடர்புடைய மொத்த கட்டணங்களின் கூட்டுத்தொகையால் வகுக்கப்படுகிறது. AGB ஐ தீர்மானிக்க மொத்த கட்டணங்களுக்கு பொருந்தக்கூடிய AGB சதவீதம் பயன்படுத்தப்படும்.

இதன் விளைவான AGB சதவீதங்கள் பின்வருமாறு

கேபிடல் ஹெல்த் பிராந்திய மருத்துவ மையம்

- உள்நோயாளி சேவைகள் - 6.25%
- வெளிநோயாளி சேவைகள் - 9.72%

கேபிடல் ஹெல்த் மருத்துவ மையம் - ஹோப்வெல்

- உள்நோயாளி சேவைகள் - 5.95%
- வெளிநோயாளி சேவைகள் - 7.91%

நிதி உதவிக்கு தகுதியுள்ள எந்தவொரு நோயாளிக்கும், எப்பொழுதும் ஏஜிபிக்கு குறைவாக அல்லது இந்த எஃப்.ஏ.பி (FAP)-க்கு கீழ் டைக்கக் கூடிய ஏதேனும் தள்ளுபடி வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

VIII. நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் முறை-அறக்கட்டளை பராமரிப்பு மற்றும் குறைவான காப்பீடு உள்ளவர்கள்

- A. அறக்கட்டளை பராமரிப்புக்கான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நோயாளிகள் பங்கேற்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட நியூ ஜெர்சி மருத்துவமனை உதவி திட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தில், மருத்துவமனை சேவைகள் கையேடு N.J.A.C 10:52. இன் அறக்கட்டளை பராமரிப்பு பிரிவின் படி தேவையான சில ஆவணங்கள் உள்ளன. தகுதி பரிசீலனைக்கு பின்வரும் ஆவணம் தேவைப்படுகிறது:

1. முறையான நோயாளி மற்றும் குடும்ப அடையாள ஆவணங்கள்: இதில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கலாம்: ஓட்டுநர் உரிமம், சமூக பாதுகாப்பு அட்டை, அன்னிய பதிவு அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், விசா, மாநிலத்தால் வழங்கப்பட்ட அடையாளம் போன்றவை.
2. சேவை தேதியன்று நியூ ஜெர்சி குடியிருப்பு சான்று: இதில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கலாம்: ஓட்டுநர் உரிமம், நலத்திட்ட அடையாள அட்டை, சேவை பயன்பாட்டு கட்டண இரசீது, கூட்டாட்சி வருமான வரி தாக்கல், மாநில வருமான வரி தாக்கல் அல்லது வேலையின்மை பலன்கள் அறிக்கை (குறிப்பு: அவசரகால பராமரிப்பு என்பது வசிப்பிடத் தேவைக்கு விதிவிலக்கு)
3. மொத்த வருமானச் சான்று: இதில் ஊதியக் கணக்குகள், டபிள்யூ-2 கள், வேலையின்மை பலன்கள் அறிக்கைகள் போன்றவை அடங்கும்.
4. சேவை தேதி நிலவரப்படி சொத்துக்களின் சான்று: இவை எளிதில் பணமாக மாற்றக்கூடிய பொருட்கள் ஆகும். அவற்றில் வங்கி அறிக்கைகள், முதலீட்டு அறிக்கைகள் போன்றவை அடங்கும்.

எப்போதாவது, தனிப்பட்ட விண்ணப்பதாரரின் சூழ்நிலைகளைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் கோரப்படலாம். ஒரு தனிநபர் சேவை தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் (730 நாட்கள்) வரை அறக்கட்டளை பராமரிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

- B. குறைந்த காப்பீடு வசதியுள்ளவர்களுக்கான தள்ளுபடிக்கான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நோயாளிகள், தகுதிக்காக பரிசீலிக்க, பூர்த்தி செய்யப்பட்ட கேபிடல் ஹெல்த் அந்தரங்க நிதி பணித்தானை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சமர்ப்பிப்புடன் கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை.

பொதுவாக, நிதி உதவி தேவைப்படும் நோயாளிகள் ஆரம்பத்தில் ஒரு அந்தரங்க நிதி பணித்தானை சமர்ப்பிப்பார்கள். வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கேபிடல் ஹெல்த்-ன் சுகாதாரத்தின் கடன் மற்றும் வசூல் துறை நோயாளிக்கு நிதி உதவிக்கு தகுதி உள்ளதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், ஒரு கடன் மற்றும் வசூல் ஊழியர் உறுப்பினரின் நிதித் தகுதியைத் தீர்மானிக்க விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வார். நோயாளிகள் அல்லது நிதி ரீதியாக பொறுப்பான தனிநபருக்கு அனைத்து முடிவுகளும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும். தனிப்பட்ட நோயாளியின் நிதி சூழ்நிலைகளின் அடிப்படையில் தள்ளுபடியை சமமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையை கேபிடல் ஹெல்த் கொண்டுள்ளது.

கேபிடல் ஹெல்த் ஒரு முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தைப் பெற்றால், எஃப்.ஏ.பி (FAP)-தகுதியைத் தீர்மானிக்கத் தேவையான கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது ஆவணங்களை குறிப்பிடும் தகவல் நோயாளி அல்லது நிதி ரீதியாக பொறுப்பான தனிநபருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும். நோயாளிகள், அல்லது நிதி பொறுப்பான தனிநபருக்கு, விண்ணப்பக் காலத்தில் மீதமுள்ள 30 நாட்கள் அல்லது விண்ணப்ப காலத்தில் மீதமிருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் (இரண்டு ஆண்டுகள் அல்லது சேவை தேதியிலிருந்து 730 நாட்கள்) கேபிடல் ஹெல்த்-ஆல் கோரப்பட்ட கூடுதல் தகவல்கள் உட்பட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வழங்கப்படும். கூடுதலாக, நோயாளிகளுக்கு பி. எல். எஸ் (PLS) வழங்கப்படும்.

விண்ணப்பம் இலவசமாகவும் கோரிக்கையின் பேரிலும் எங்கு கிடைக்கும் என்பதற்கு பகுதி V-ஐப் பார்க்கவும்.

IX. கணக்கீடு மற்றும் வசூல் நடைமுறைகள்

- A. தங்கள் காப்பீட்டாளரால் நிதி பொறுப்புடன் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு பெறத் தவறிய அனைத்து கணக்குகளும் சுயமாக பணம் செலுத்தும் நோயாளிகளாக கருதப்படுகின்றன. இந்த நோயாளிகளுக்கு பதிவு செய்யும் நேரத்தில் நிதி உதவி குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

- B. சுயமாக பணம் செலுத்தும் நோயாளிகள் கவனிப்புக்கான முதல் கணக்கீட்டு அறிக்கையின் தேதியிலிருந்து 135 நாட்களுக்குள் நான்கு தரவு அஞ்சல்களையும் ஒரு அவசர அறிவிப்பையும் பெறுகிறார்கள். கடன் வசூல் நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 30 நாட்களை வழங்கும் விதத்தில், நோயாளிகளுக்கு இந்த அவசர அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். இந்த அறிவிப்பு பின்வருமாறு இருக்கும்:
- தகுதியான நோயாளிகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது என்பதைக் குறிப்பிடும்;
 - தனிநபர்கள் FAP பற்றிய தகவல்களையும் விண்ணப்ப செயல்முறைக்கு உதவிகளையும் பெறக்கூடிய தொலைபேசி எண் இருக்கும்;
 - எஃப்.ஏ.பி (FAP), விண்ணப்பம் மற்றும் பி.எல்.எஸ். (PLS) இன் நகல்களைப் பெறக்கூடிய நிறுவனத்தின் வலைத்தள முகவரி அடங்கியிருக்கும்;
 - கவனிப்புக்கான கட்டணத்தைப் பெற மூன்றாம் தரப்பு தொடங்க விரும்பும் அசாதாரண வசூல் நடவடிக்கைகளை ("ECA") அடையாளம் காட்டும்;
 - அத்தகைய ஈ. சி. ஏ. க்கள் தொடங்கப்படுவதற்கான காலக்கெடுவைக் குறிப்பிடும். (அறிவிப்பு வழங்கப்பட்ட தேதிக்குப் பிறகு 30 நாட்களுக்கு முந்தியதாக அந்த காலக்கெடு இருக்காது); மற்றும்
 - பி.எல்.எஸ் (PLS)- இன் நகல் இருக்கும்.

எஃப்.ஏ.பி (FAP) பற்றி மற்றும் விண்ணப்ப செயல்முறையில் தனிநபர் எவ்வாறு உதவியைப் பெறலாம் என்பதைப் பற்றி தனிநபர்களுக்கு வாய்மொழியாக அறிவிக்க கேபிடல் ஹெல்த் நியாயமான முயற்சிகளை எடுக்கும்.

- C. தரவு அஞ்சல்கள் மற்றும் அவசர அறிவிப்புக்கு மேலதிகமாக, நோயாளிகளுக்குள் துறையானது நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, \$750.00 க்கும் அதிகமான நிலுவைத் தொகை உள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை செய்கிறது. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் போது, தொலைபேசி அழைப்புகளைச் செய்ய நியாயமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஆனால் உத்தரவாதம் அளிக்க முடியாது. எடுத்துக்காட்டுகள், மின் தடை, தேசிய தொற்றுநோய்.
- D. சுயமாக பணம் செலுத்துபவர் 135 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால், அந்த கணக்கானது பின்னர் வராக்கடனாக எடுத்துக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் மற்றும் வெளியார் முதன்மை வசூல் அமைப்புகள் இரண்டில் ஒன்றுக்கு நோயாளின் கடைசிப் பெயரைப் பொறுத்து (அகர வரிசைப்படி) மாற்றப்படும்.

- E. முதன்மை வசூல் நிறுவனம் பணத்தை வசூல் செய்ய 270 நாட்கள் கிடைக்கும். 270 நாட்களின் முடிவில், கணக்கில் இன்னும் நிலுவை இருந்தால், கணக்கு தானியங்கி முறையில் திரும்பப் பெறப்பட்டு பின்னர் இரண்டாம் நிலை வசூல் நிறுவனத்திற்கு மீண்டும் ஒதுக்கப்படும். ஒரு இரண்டாம் நிலை வசூல் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- F. ஒரு தனிநபர் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க சேவை தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் (730 நாட்கள்) உள்ளன.
- G. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறப்பட்டால், கேபிடல் ஹெல்த் பின்வருபவை நடைபெறும் என்பதை உறுதி செய்யும்:
- நோயாளிக்கு எதிரான ECA -கள் இடைநிறுத்தப்படும்;
 - தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு சரியான நேரத்தில் ஆவணப்படுத்தப்படும்;
 - தீர்மானம் மற்றும் தீர்மானத்திற்கான அடிப்படை, அந்த தொகை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது மற்றும் பொருந்தக்கூடிய ஏ.ஐ.பி. சதவீதத்தை கேபிடல் ஹெல்த் எழுத்துப்பூர்வமாக நோயாளிக்கு அறிவிக்கும்;
 - ஒரு புதுப்பிக்கப்பட்ட கணக்கீட்டு அறிக்கை வழங்கப்படும். இதில் எஃப்.ஏ.பி- (FAP) தகுதி வாய்ந்த நோயாளி (பொருந்துமானால்) செலுத்த வேண்டிய தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும்; மற்றும்
 - எஃப்.ஏ.பி (FAP) தகுதி வாய்ந்த நோயாளி செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக செலுத்திய எந்தத் தொகையும் தக்கவாறு திருப்பித் தரப்படும் (பொருந்துமானால் மற்றும் \$5-க்கு அதிகமாக இருந்தால்).
- H. முழுமையற்ற விண்ணப்பம் பெறப்பட்டால், FAP தகுதி நிர்ணயம் செய்வதற்குத் தேவைப்படும் கூடுதல் தகவல்கள் அல்லது ஆவணங்களை விவரிக்கும் எழுத்துப்பூர்வ அறிவிப்பை கேப்பிட்டல் ஹெல்த் நோயாளிக்கு வழங்கும். கேபிடல் ஹெல்த் எஃப்.ஏ.பி- (FAP) தகுதியை தீர்மானத்தை செய்யும் வரை, பராமரிப்புக்கான கட்டணத்தைப் பெறுவதற்கான எந்தவொரு ஈசிஏ-க்களையும் மூன்றாம் தரப்பினர் இடைநிறுத்துவார்கள்.
- I. வராக்கடனாக வைக்கப்பட்டுள்ள கணக்கில் சட்ட உதவியைத் தொடரும் அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனம் இரண்டாம் நிலை வசூல் நிறுவனம் ஆகும். இரண்டாம் நிலை வசூல் நிறுவனத்தால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் எந்த கணக்குகளையும் தவிர்த்து, கணக்கை செயல்படுத்த இரண்டாம் நிலை வசூல் நிறுவனத்துக்கு 270 நாட்களும் உள்ளன.
- J. இரண்டாம் நிலை வசூல் நிறுவனத்திடம் 270 நாட்கள் முடிந்த பிறகு, நோயாளி கணக்கீட்டு அமைப்பால் தானியங்கி முறையில் கணக்கானது திரும்பப் பெறப்பட்டு "டி.பி." (திரும்ப பெறப்பட்டது) எனும் நிறுவனக் குறியீடு இடப்படும்.

- K. டி.பி. (TB) எனும் நிறுவனக் குறியீடு இடப்பட்ட ஒரு கணக்கானது சுயமாக பணம் செலுத்தும் வசூல் சுழற்சியில் 135 நாட்கள், முதன்மை வசூல் நிறுவனத்திடம் 270 நாட்கள் மற்றும் இரண்டாம் நிலை வசூல் நிறுவனத்திடும் இன்னுமொரு 270 நாட்கள் இருந்ததாகக் கொள்ளப்படும்.
- L. பணம் செலுத்துபவரைப் பொறுத்தில்லாமல், அனைத்து கணக்குகளும் ஒரே மாதிரியாக கையாளப்படுகின்றன.

ஒரு நோயாளி தனது கவனிப்புடன் சம்பந்தப்பட்ட கேபிடல் ஹெல்த் தொடர்புடைய நிதிக் கடமையை நிறைவேற்றுவதில் இயலாமை அல்லது சிரமத்தை வெளிப்படுத்தும்போது, நோயாளியின் கடமையை பூர்த்தி செய்ய நிதி உதவி கிடைக்குமா என்பதை தீர்மானிக்க கேபிடல் ஹெல்த் நோயாளியுடன் இணைந்து செயல்படுகிறது. நிதி உதவி பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்:

- A. முதன்மை வசூல் நிறுவனத்துக்கு அனுப்பும் முன்பாக கணக்கீட்டு சுழற்சியில் மீதமுள்ள நாட்களுக்கு மிகாமல், நியாயமான பணம் செலுத்தும் திட்டத்தை நிறுவுதல்;
- B. மெடிகெய்ட் போன்ற திட்டங்கள், அறக்கட்டளை பராமரிப்பு அல்லது பிற மூன்றாம் தரப்பு தொண்டு நிறுவனங்கள் மூலமாக கிடைக்கக் கூடிய நிதி உதவியை அடையாளம் காண்பது;
- C. இந்த கொள்கையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க நோயாளியின் பராமரிப்பு தொடர்புடைய கட்டணங்களில் பகுதி தள்ளுபடி அல்லது முழுவதும் தள்ளுபடி செய்வது.

கேபிடல் ஹெல்த் அதன் வசூல் முகமைகள் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கோருகிறது. இந்தக் கொள்கைக்கு இணங்குவதற்கு வசதியாக, கேபிடல் ஹெல்த் வசூல் முகமைகளுடனான அனைத்து ஏற்பாடுகளிலும் பின்வருவனவற்றை கட்டாயமாக்குகிறது:

- A. நியாயமான கடன் வசூல் நடைமுறைகள் சட்டத்தை (15 USC Section 1692 et,seq.) மீறும் எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் வசூல் நிறுவனம் விலகி இருக்க வேண்டிய தேவைகள்.
- B. கேபிடல் ஹெல்த்-ன் இலாப நோக்கற்ற நிலை மற்றும் இலக்கை வசூல் நிறுவனம் ஒப்புக்கொள்ளுதல் மற்றும் இந்த நிலைக்கு மாறாக அல்லது இந்த கொள்கையை மீறி வசூல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது என்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை நிறுவனம் செய்ய வேண்டும்.

நோயாளி அல்லது பொறுப்பான தரப்புக்கு சிரமமில்லாமல் நிலுவைத் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு போதுமான வருமானம் மற்றும்/அல்லது சொத்துகள் இருக்கின்றன என்று நம்புவதற்கு நியாயமான காரணம் இருந்தால், நோயாளியின் நிதிக் கடனை திரும்பப் பெறும் முயற்சியில் மட்டுமே கேபிடல் ஹெல்த் சட்ட நடவடிக்கை எடுக்கிறது. ஒரு நோயாளியின் நிதிக் கடமையை பூர்த்தி செய்வதற்காக நோயாளியின்

முதன்மை குடியிருப்பின் விற்பனை அல்லது முன்கூட்டியே அடைப்பதை கேபிடல் ஹெல்த் கோரவில்லை.

X. சான்றாதாரங்கள்

யுனைடெட் ஸ்டேட்ஸ் சுகாதார மற்றும் மனித சேவைத் துறை, மருத்துவமனைக்கான இன்ஸ்பெக்டர் ஜெனரலின் இணக்க வழிகாட்டுதல் அலுவலகம், மார்ச் 1998 அமெரிக்கன் மருத்துவமனை சங்கம் மற்றும் நியூ ஜெர்சி மருத்துவமனை சங்கத்தின் மருத்துவமனை கணக்கீடு மற்றும் வசூல் நடைமுறைகளுக்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அறிக்கை
நியூ ஜெர்சி சட்டமன்ற மசோதா, A2609

ஒப்புதல் கையொப்பங்கள்

படி விளக்கம்

ஒப்புதல் அளிப்பவர்

தேதி

CFO ஒப்புதல்

ஷென் ஃப்ளெமிங்:
தலைமை நிதி அதிகாரி

நிலுவையில்
உள்ளது

தலைமை இணக்க
அதிகாரி ஒப்புதல்

லாரா மெக்குயர்:
தலைமை
இணக்க அதிகாரி

டிசம்பர் 2025

பாலிசி உரிமையாளர்

லெய்ன் காம்போல்:
இயக்குநர்

டிசம்பர் 2025

தரநிலைகள்

இந்த ஆவணத்துடன் எந்த தரநிலைகளும் தொடர்புடையவை அல்ல.